


“वदो नित्यं अधीयताम्”

வேதா நித்யம் அதீயதாம்

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்





अद्वैतामृत वर्षिणः सुखकशन् भाष्यादि सदग्रन्थकान् ।
आन्नायार्थं सुबोधकान् सुविदुषां निर्मायसद्युक्तिकान् ।
स्तोत्राणीष्टं सुदेवता प्रियकशण्यज्ञानिनां निर्भये
सामूर्तिः सुविराजते प्रतिदिङं क्षिधोपशिध्यान्विता ॥
राम चन्द्र शास्त्री

॥ श्रीगुरुभ्यो नमः ॥
॥ नमामि वेदमातरम् ॥ श्री वेदव्यासाय नमः ॥

वृक्ष संरक्षणम्
वृक्षसम्रक्षणम्

वेद स्ततिः
वेत्तस्तुतिः

இயற்றியவர்
கூடலூர் ப்ரமுஷ்
R. ராமசந்தர சாஸ்திரிகள்

President, Veda Dharma Sastra Paripalana Sabha & Advaita Sabha
Principal, Sri Kalyana Rama Iyer Charities Vedapatasala, Kumbakonam
(ஆஸ்தான வித்வான், பூஞ்சொத்ய சங்கர விமான மஹாமண்டப
சங்கர மடம், ராமேச்வரம் & ப்ரதான அத்யாபகர் பூஞ்சோஜா
வேதகால்ய பாடசாலை, கும்பகோணம், Retd)

வூக்ஷ ஸ்ரக்ஷணம் வருஷி ஸம்ரக்ஷணம்

உலக நன்மையேயே தமது வாழ்வின் நோக்கமாகக் கொண்ட, கருணையிக்க நமது முன்னோர்களான மஹிலிகளும், அந்த வழியிலேயே அற நூல்களை இயற்றி, உபதேசித்த தெய்வப் புலவராம் திருவள்ளுவர் மற்றும் தமிழ் முதாட்டி ஒளவையார் முதலியோரும், மஹிலை பொருந்திய நாயன்மார்களும், ஆழ்வார்களும் தாம் ரகஷணத்தை, மனித வாழ்வில் மிகவும் இன்றியமையாததாக, பறைசாற்றி, உபதேசித்துள்ளனர். ஆன்மீக மார்க்கத்தை கடைப்பிடிக்கும் மக்களுக்கு உபதேசம் நல்கும் நமது ஆன்றோர்களான மகான்கள் 'ஸப்த ப்ரும்ம ஸ்வரூபமான வேதங்களை' தங்களது உபதேசங்களில், ஆங்காங்கே ப்ரமாணமாக எடுத்துக் கூறி, அவற்றின் பெருமையை விளக்கியுள்ளார்கள்.

வருஷங்கள், நதிகள், பசுக்கள், மிகவும் உத்தமமான குணங்கள் நிறைந்த மனிதர்கள், ஆகிய அனைவருமே, தன்னலம் பாராமல் பிறர்க்கு உபகாரம் செய்வதையே தங்கள் வழக்கமான, வாழ்வின் நோக்கமாகக் கொண்டவர்கள். வருஷங்களாக உருவகப்படுத்தி, தர்மத்தை ரகஷிக்க வேண்டி,

பெரியோர்கள் கூறியுள்ள சில உண்மைகளை
அடியிற்காணும் நீதி சோகங்களால் (செய்யுள்களால்)
நாம் அறிந்து கொள்வோம்.

धर्मो वृक्षः तस्य मूलं हि वेदाः
वृष्टिः शाखाः पुष्पकाण्यत्र सस्यम् ।
धान्यादि स्यात् तत् फलं लोकं जुष
छिन्ने मूले नैव वृक्षः न पक्म् ॥

தார்மோ வருகஷி: தஸ்ய மூலம்ஹி வேதா:
வருஷ்டி: சாகா: புஷ்பகாண்யத்ர ஸஸ்யம்
தான்யாதிஸ்யாத் தத்பலம் லோக ஜூஷ்டம்
சின்னே மூலே நெநவ வருகஷி: நபக்வம் 1

தார்மம் எனும் நல்மரமாம், அதற்கு வேர்
வேதமெனும் அற நூலாம். பருவ மழைகள் அதன்
கிளைகள். செழுமையான பயிர் பச்சைகள் அதன்
புஷ்பங்கள். நெல் முதலிய தான்யங்களும்,
பழவைக்களும் கிழங்குகளும், கால் நடைகளுக்கு
உணவாகும் புல் பூண்டுகளும், அதன் மூலம் பால்
பெருக்கமும், இவை போன்ற இன்றியமையாத
பொருள்களும் இந்த மரத்தின் பழமாகும். இந்த
மரத்தை காப்பாற்ற வேர் போன்ற வேதங்களை
ரக்ஷித்தல் மிக முக்கியம். அறநூல்களாவன :

நான்மறைகள், அவ்வழியே வந்த திருமறைகள்,
திவ்யப்ரபந்தம் முதலியன. இந்த வருகஷித்தை எப்படி
பாதுகாக்க வேண்டும் என்பதை கீழே காண்போம்.

वेदो वृक्षः तस्य मूलं हि विप्राः
शाखाः शाखाः कर्मजानं सुपक्म् ।
तस्मात् मूलं यत्नतो रक्षितव्यं
छिन्ने मूले नैव वृक्षः न पक्म् ॥ 2

வேதோ வருகஷி: தஸ்ய மூலம்ஹி விப்ரா:
சாகா: சாகா: கர்ம ஞானம் ஸபக்வம்
தஸ்மாத் மூலம் யத்னதோ ரக்ஷிதவ்யம்
சின்னே மூலே நெநவ வருகஷி: ந பக்வம் 2

நான்மறைகளே நன்மரமாம். அவை வழிவந்த
அறநூல்களும், திருமறைகளும், திவ்யப்ரபந்தங்கள்,
முதலியனவும் நல்வருகஷி மே. இந்த நான் மறைகளின்
சாகைகள் இம்மரத்தின் கிளைகள். கர்ம, பக்தி, ஞான
மார்க்கங்கள், நல்லொழுக்கம் ஆகியவை இந்த
மரத்தின் பழங்கள். வேதங்களை முறைப்படி ஒதும்
வேதியர்கள், அவ்வாறே பன்னிரு திருமறைகளை
பண்ணுடன் இசைக்கும் ஒதுவார் மூர்த்திகள், திவ்ய
ப்ரபந்தங்களை நியமத்துடன் சாற்றும்
திருமாலடியார்கள் போன்றோர் இந்த வேத மரத்தின்

வேர் போன்றவர்கள் ஆகவே வேர் போன்ற இந்த வேதியர், ஒதுவார்கள், பெருமாள் அடியார்கள் இவர்களை நல்ல முறையில் ரசனித்தல் வேண்டும். இது உலகமெல்லாம் நன்கு வாழ்வதற்கு உண்மையான உத்தமமான வழியாகும்.

विष्णो वृक्षः तस्य मूलं हि सन्ध्या
वृत्तं शाखाः पर्णकान्यत्र कर्म ।
धर्मः एकं लोक सौख्यप्रदो यः
छिन्ने मूले नैव वृक्षः न यक्षम् ॥

विप्परो वरुषः तस्य लूलम् श्री लन्त्या
वरुत्तमं चाकाः पर्णकान्यत्र कर्म
तार्मः पक्वम् लोक लेणक्य प्रत्योयः
शिन्नेन लूले नैव वरुषः नपक्वम् 3

அந்தனர் என்றோர் மரமாம். அம்மரத்திற்கு “ஸந்த்யோபாஸனமே” வேராம். நல்லொழுக்கமே அதன் கிளைகள். நற்கிணையகளே இலைகள். உலகத்திற்கு நன்மையை அளிக்கும் தர்மமெனும் நல்லறமே இதன் பழமாம். வேராகிய ஸந்த்யோபாஸனம் வெட்டப்பட்டால் மரம் ஏது? கிளைகள் ஏது? பழமேது? ஆகவே உத்தமமான “ஸந்த்யோபாஸனத்தை” தவறாமல் சர்த்தையுடன்

அனுஷ்டிக்க வேண்டும். கர்ம பக்தி ஞான மார்த்தங்களின் ஸாரமாகிய ப்ரார்த்தனை ரூபமான மஹாந்தரங்கள், உத்தம க்ரிணைகள், பகவந் நாம உச்சாங்கம், ப்ரார்த்தனை, வந்தனம் மற்றும் மஹாவாக்யங்களின் ஸ்வரூபத்தை உள்ளடக்கிய ஆத்ம ஸ்வரூப த்யானம், யோகமார்க்கத்தின் முக்கிய அம்சமான ப்ராணாயாமம், மிகச் சிறந்த ஶ்ரீ காயத்ரீ மஹாமந்தரம் இவற்றின் தொகுப்பான அனைத்து வகைகளிலும் ஸாதகனுக்கு நன்மையை, சுலபமாக நல்கவல்ல சிறந்த உபதேசமான ‘நித்ய ஸந்தயோபாஸனத்தின்’ பெருமை இங்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேன்மையை அடைவதற்கு இதைவிட உயரிய ஸாதனம் வேறில்லை. ஆனால் மேன்மைக்கு இதுவே சிறந்த அஸ்திவாரமாகும். பலமான அஸ்திவாரம் இல்லாமல் எழுப்பப்படும் எதுவுமே நிலையானவை அல்ல.

लोकक्षेमं वृक्षमाहुः महान्तः
धर्मो मूलं तस्य वृक्षस्य सत्यम् ।
तस्मात् रक्ष्यः धर्म एवात्र यत्नात्
लोकक्षेमं कांक्षमाणैः नरेन्द्रैः ॥

लोகக்ஷேமம் வருஷமாஹா: மஹாந்த:
தர்மோ மூலம் தஸ்ய வருஷஸ்ய ஸத்யம்

தஸ்மாத் ரக்ஷியः தர்ம ஏவாத்ர யத்னாத்
லோக சேஷம் காங்கஷமாணேः நரேந்த்ரேः 4

கற்றறிந்த பெரியோர் உலக நன்மையை
வருகஷமாக கூறுவர். இந்த லோக சேஷமென்றும் நன்
மரத்திற்கு தர்மமே ஆணிவேர். எனவே உலக
நன்மையை விரும்பும் அரசும், ஏனைய நல்லோர்களும்
தர்மமென்றும் வேரை நன் முயற்சியுடன் பாதுகாக்க
வேண்டும்.

யस்மात् वृक्षैः दीयते लोकसौख्यं
सोद्भवा दुःखं छेदनादैहि जातम्।
तस्मात् वृक्षाः सर्वथा रक्षणीयाः
तन्मूलानां यत्नतो रक्षणेन ॥

யஸ்மாத் வருஷேः தீயதே லோக ஸௌக்யம்
ஸோட்வா துःகம் சேதநாத்யைர்ஷி ஜாதம்
தஸ்மாத் வருஷாः ஸர்வதா ரக்ஷணீயாः
தன்மூலானாம் யத்னாதோ ரக்ஷணேனः 5

நன் மரங்கள் தன்னலம் கருதாமல் தமக்கு
எற்படும் வெட்டப்படுதல் முதலிய துக்கத்தை
ஸஹித்துக் கொண்டு இந்த உலகிற்கு நன்மையை
தொடர்ந்து செய்கின்றன அத்தகைய மரங்களின்

வேர்களை நன்கு பாதுகாத்து எல்லாவகையிலும்
ரக்ஷிக்க வேண்டும். வேர்கள் நன்கு பாதுகாக்கப்
பட்டால் தான் மரங்கள் செழிப்புடன் இருந்து
கொண்டு சேஷமத்தைக் கொடுக்கும். ஆகவே, தர்ம
ரக்ஷணம் நமது தலையாய கடமையாகும்.

धर्मार्थं काममोक्षाख्यं
पुरुषार्थं चतुष्यम् ।
पञ्चमिश्र उत्तमश्लोकैः
ऋषिभिः समुदीरितम् ॥

தர்மார்த்த காமமோக்ஷாக்யம்
புருஷார்த்த சதுஷ்டயம்
பஞ்சபிஃஸ்ச உத்தமச்லோகைः
ரிஷிபிஃ ஸமுதீரிதம்

அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு
புருஷார்த்தங்களை நல்கவல்ல, நமது மஹாரிஷிகள்
அருளிய நல்வழி இந்த ஜந்து ச்லோகங்களில்
விளக்கப்பட்டுள்ளது. உலக நன்மையை உள்ளடக்கிய
இந்த வருகஷத்தை ரக்ஷணத்தை நன்கு செயல்படுத்தி
நலம் பெறுவோம்.

वेदस्तुतिः वैताल्स्तुतिः

निश्वासरूपाः परमेश्वरस्य
प्रमाणमूर्धन्यतमाश धर्मे ।
निरन्तरं रक्षत नः कुलानि
वेदा वयं वः शरणं प्रपन्नाः ॥

१

निक्षिवासरूपाः परमेश्वरस्य
परमाणेण लूर्धतान्यतमास्च तर्मेष
निरन्तरम् रक्षत नः कुलानि
वेता वयम् वः शरणं प्रपन्नाः :

१

पूर्णे परमेश्वरनिऩ्ने लूक्षकक्ष कार्नराकवुम्,
अनुष्टुप्पिक्क वेण्टिय तर्माङ्कलं विषयत्तील
तलै शिरन्त आतारमाकवुम् विळाङ्कुकिऩ्ऱ
हेव वेतान्कलो! नाङ्कलं उंग्कलै
शरणमटेकिरोम्. एप्पेपामुतुम् ऎंग्कलै रक्षिक्क
वेण्टिम्.

८

ऋग्वेदस्तुतिः विनिर्गता ये
प्रत्यङ्गमुखादौ परमेश्वरस्य ।
यज्ञेषु हौत्रे विनियोक्त्यमाणाः
वेदा वयं वः शरणं प्रपन्नाः ॥

२

रिक्षवेत रुपेण विनिर्गता ये
प्रत्यङ्गमुखादौ परमेश्वरस्य
यक्षेनुष्टुप्पिक्क विनियोक्त्यमाणाः
वेता वयम् वः शरणं प्रपन्नाः :

२

पूर्णे परमेश्वरनुष्टुप्पिक्क 'सत्येऽज्ञातम्'
एन्नुम् मेरंकु मुक्ततीलिरुन्तु रिक्षवेत रुपमाकृत
तेऽन्नरि, शिरन्त वेण्टिविकलिल 'हेवान्तरम्' एन्नुम्
सत्तेऽन्तरम् चेय्युम् कर्माविल ओतप्पटुकिऩ्ऱ हेव
वेतान्कलो! नाङ्कलै उंग्कलै वेण्टिकुकिरोम्.

आध्वर्यवे कर्मणि शोभमानाः
आगत्य सौम्याद्वदनात् शिवस्य ।
सर्वस्य लोकस्य शिवंकरा ये
वेदा वयं व शरणं प्रपन्नाः ॥

३

९

ஆத்வர்யவே கர்மணி சோபமாநா :

ஆகத்ய ஸெளம்யாத் வதனாத் சிவஸ்ய
ஸர்வஸ்ய லோகஸ்ய சிவம்கராயே
வேதா வயம்வ : சரணம் ப்ரபன்னா : 3

பூஈ பரமேச்வரனுடைய ‘வாமதேவம்’ எனும்
வடக்கு முகத்திலிருந்து யஜார் வேத ரூபமாக
ஆவிர்பவித்து, யக்ஞங்களில், “ஆத்வர்யவம்” எனும்
கர்மாவில் பொலிவற்று, அனைத்து உலகிற்கும்
மங்களத்தைக் கொடுக்கின்ற ஹே ! வேதங்களே !
நாங்கள் உங்களை நமஸ்கரிக்கின்றோம்.

ஓடிராதுகே கர்மணி ஗ீயமானா :

இம்மோஸ்ஸா மோட்கராஶ யூயம் ।

ஶிவஸ்ய பூர்வாநாத்ரவுதா :

வேடா வய் வ : ஶரண் ப்ரபனா : || 4

ஒளத்காத்ருகே கர்மணி கீயமாநா :

சம்போஸ்ஸதாமோதகராஸ்ச யூயம்

சிவஸ்ய பூர்வாத் வதனாத் ப்ரவர்த்தா :

வேதாவயம்வ : சரணம் ப்ரபன்னா : 4

பரமனின் “தத்புருஷம்” எனும் கிழக்கு
முகத்தனின்று ஸாம வேத ரூபமாக உதித்து, பூஈ
ஸதாசிவத்திற்கு எப்பொழுதும் ஸந்தோஷத்தை
கொடுத்துக் கொண்டு, வேள்விகளில் ‘ஒளத்காத்ருகம்,
எனும் கர்மாவில் கானம் செய்யப்படுகின்ற ஹே !
வேதங்களே ! உங்களை வந்துளம் செய்கின்றோம்.

ஆத்ரவேடா : பரமேஶ்வரஸ்ய

ஹ்யாரவக்தாது ஸமாக்தா யே ।

஬்ராஹே தथா புடிகரே ஸுயுக்தா :

வேடா வய் வ : ஶரண் ப்ரபனா : || 5

ஆதாவ வேதா : பரமேச்வரஸ்ய
ஹ்யகோர வக்த்ராத்து ஸமாகதாயே
ப்ராஹ்மமே ததா புஷ்டிகரேஸ்யுக்தா :
வேதாவயவம் வ : சரணம் ப்ரபன்னா : 5

பூஈ சிவபெருமானின் ‘அகோம்’ எனும் தக்ஷின
முகத்திலிருந்து அதர்வண வேத ரூபமாக
ஆவிர்பவித்து யாகங்களில் ‘ப்ராஹ்மம்’ மற்றும் புஷ்டி
கர்மாக்களில் இயம்பப்படுகின்ற ஹே ! வேதங்களே !
உங்களை துதி செய்கிறோம்.

वेदाक्तकर्मणि शुभानि कृत्वा
वेदोक्तसर्वाणि फलानि लब्ध्वा ।
वेदान्तविज्ञान सुनिश्चितार्थः
सर्वे भवामो भवतां प्रसादात् ॥

वेत्तोक्त कर्माणी क्षपाणी करुत्वा
वेत्तोक्त सर्वाणी पलाणी लप्त्वा
वेत्तोन्त विक्रुताण लग्निक्षितार्थात्
सर्वे पवामो पवताम प्रसादात्

६

६

ஹै वेत्तंकलो ! उंडकल तीरुवरुणाल
नांडकल वेत्तंकलील कूरपपट्ट क्षपमाण
तर्मन्दकलो अनुशिष्टितु अवेकलाल कूरपपट्ट
एलला नम्मेकलायुम अटेन्तु वेत्तोन्त
विक्रुताणत्ताल तीर्माणिक्कपपट्ट (गुणत्तिल
मूलम) वेत्त विमुप्पेपारुणेल अटेवोमाक.

॥वैदेकशरणावयम् ॥